

+2 கணக்குப்பதிவியல் முதல் இடைப்பருவத்தேர்வு -ஆக 25 சரியான விடை 10 X 1 = 10

1. (இ) சிறிய அளவிலான தனியாள் வணிகம்
2. (இ) அவ்வாண்டில் ஏற்கப்பட்ட செமாசீ
3. (ஈ) ரூ 64000
4. (ஈ) ரூ 20000
5. (இ) வருவாயினம்மற்றும்முதலினதன்மையுடையது
6. (அ) பெயரளவு கணக்கு
7. (அ) ரூ 50000
8. (அ) சமமான விகிதத்தில்
9. (இ) கூட்டாளியின் ஊதியம்
10. (ஈ) ரூ 500

ஏதேனும் 5 வினாக்களுக்கு விடையளி 5X2=10

11. முழுமை பெறா பதிவேடுகள்: இரட்டைப்பதிவு முறையின் படி பராமரிக்கப்படாத பதிவேடுகள் முழுமைபெறா பதிவேடுகள் எனப்படும். இதில் ரொக்க கணக்கு மற்றும் ஆள்சார் கணக்குகள் பதியப்படும்.

12. உயில் கொடை: ஒருவரின் உயில் மூலமாக இலாப நோக்கமற்ற சங்கங்களுக்கு அளிக்கப்படும் பரிசு உயில் கொடை ஆகும். இது ஒரு முதலின வரவாகும்.

13. சீர்காழி பாடகர்கள் வருவாய் செலவினக்கணக்கு

செலவுகள்	தொ	தொ	வரு	மெ	மெ
எழுதுபொருள் தொ.இ	2600				
கூட்:- நடப்பாண்டில் வாங்கி	6500				
	9100				
கழி:- எழுது.பொ.இறுதி இ	2200				
		6900			

14. 2018 டிசம்பர் வருவாய் செலவினக் கணக்கு

செ	தொ	தொ	வருமானம்	தொகை	தொகை
			சந்தா பெற்றது	60000	
			(+) மு.கூ.பெ.சந்த	1000	
			(+) பெ.வே.சந்த	2400	63400

15. எடுப்பு மீது வட்டி = $30000 \times 10/100 \times 6/12 = 1500$

16. பேகத்தின் முதல் மீது வட்டி
தொடக்க முதல் = $50000 \times 4/100 = 2000$
கூடுதல் முதல் (3 மாதம்) = $10000 \times 4/100 \times 3/12 = 100$
2100

பாத்திமாவின் முதல் மீது வட்டி
தொடக்க முதல் = $40000 \times 4/100 = 1600$
கூடுதல் முதல் (8 மாதம்) = $9000 \times 4/100 \times 8/12 = 240$
1840

17. இலாப நட்ட அறிக்கை

இறுதி முதல் (31.03.2019)	8,50,000
கூட்டுக:- எடுப்புகள்	70,000
	920000
கழிக்க:- கூடுதல் முதல்	120000
சரிக்கட்டப்பட்ட இ.முதல்	800000
கழிக்க:- தொடக்க முதல்	500000
இலாபம்	300000

ஏதேனும் 5 வினாக்களுக்கு விடையளி : 5X3=15

18. அடிப்படை	இரட்டைப்பதிவு முறை	முழுமை பெறா பதிவேடுகள்
நடவடிக்கைகளை பதிவு செய்தல்	பற்று மற்றும் வரவு இரு தன்மைகளும் பதியப்படும்.	சில நடவடிக்கைகள் இரு தன்மைகளும் பதியப்படும். சில நடவடிக்கைகள் பற்று அல்லது வரவு மட்டும் பதியப்படும்.
கணக்குகள்	ஆள்சார், சொத்து மற்றும் பெயரளவு கணக்குகள் பராமரிக்கப்படுகிறது.	ஆள்சார் மற்றும் ரொக்க கணக்குகள் மட்டும் பராமரிக்கப்படுகிறது.
இருப்பாய்வு	தயாரிக்க முடியும்	தயாரிக்க முடியாது.
இலாப - நட்டம்	சரியான இலாப நட்டம் தயாரிக்க முடியும்	துல்லியமாக தயாரிக்க முடியாது.
நிதி நிலை	உண்மையான நிதிநிலை கண்டறிய முடியும்.	உண்மையான நிதிநிலை கண்டறிய முடியாது.
பொருந்தும்	அனைத்து நிறுவனங்களுக்கும் பொருந்தும்	சிறு நிறுவனங்களுக்கு மட்டும் பொருந்தும்.
நம்பகத் தன்மை	அறிவியல் பூர்வமான கணக்கியல் முறை	அறிவியல் தன்மையற்ற முறை
ஏற்புடைய தன்மை	வருமானவரி அதிகாரிகளுக்கு ஏற்புடையது	ஏற்புடையது இல்லை.

19. அடிப்படை	பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கு	வருவாய் செலவினக் கணக்கு
நோக்கம்	ரொக்கம் பெறுதல்கள் செலுத்தல்களை அறிய	உபரி அல்லது பற்றாக்குறையை அறிய
கணக்கின் தன்மை	சொத்துக் கணக்கு	பெயரளவு கணக்கு
கணக்கின் அடிப்படை	ரொக்கத்தின் அடிப்படையில்	நிகழ்வின் அடிப்படையில்
தொடக்கம் மற்றும் இறுதி இருப்பு	ரொக்கம் மற்றும் வங்கி தொடக்க இருப்புடன் தொடங்கிக் இறுதி இருப்புடன் முடியும்.	உபரி அல்லது பற்றாக்குறையுடன் முடிவடையும்.
நடவடிக்கையின் தன்மைகள்	வருவாயின் முதலின வேறுபாடுகள் இல்லை.	வருவாயின் நடவடிக்கைகள் மட்டும் வரும்.
காலம்	கடந்த, நடப்பு மற்றும் எதிர்வரும் ஆண்டு பெறுதல் செலுத்தல்கள் பதியப்படும்.	நடப்பு ஆண்டுக்குறிய நடவடிக்கைகள் மட்டும் பதியப்படும்.

20. கூட்டாண்மை ஒப்பாவணத்தின்

உள்ளடக்கங்கள் ஏதேனும் ஆறினை கூறவும்.

நிறுவனத்தின் பெயர், தன்மை மற்றும் தொழில் செய்யும் இடம்.

தொழில் தொடங்கிய நாள் மற்றும் கால அளவு

கூட்டாளிகளின் பெயர் மற்றும் முகவரி

இலாபப் பகிர்வு

கூட்டாளிகள் அளித்த முதல்

முதல் மீதான வட்டி

21. காரைக்குடி விளையாட்டு இருப்புநிலைக்குறிப்பு

பொறுப்புகள்	தொ	தொ	சொத்து	தொ
வி போட்டி நிதி தொ	90000		தொடர்	90000
கூட்:- முதலீடு மீ வட்	9000		வி.போ.	
	99000		முதலீடு	
கூட்:- வி.போ. நன்கொ	10000			
	109000			
கழி:- வி.போ.செலவு	60000			
		49000		

22.

1) எந்த ஒரு கூட்டாளிக்கும் முதல் மீது வட்டி செலுத்த வேண்டியதில்லை. எனவே ஆகாஷ் முதல் மீது வட்டி பெற உரிமை உடையவரல்ல.

2) கூட்டாளியின் எடுப்புகளுக்கு வட்டி விதிக்கக் கூடாது. ஆகையால் பாலா எடுப்பு மீது வட்டி செலுத்த வேண்டியதில்லை.

3) கூட்டாண்மை ஒப்பாவணம் பிரிவு 13 (ஈ)ன் படி கடன் மீது வட்டி ஆண்டு 6% செலுத்தப்பட வேண்டும். ஆகையால் சந்திர தான் வழங்கிய 50000 கடனுக்கு ஆண்டுக்கு 6% சதவீத வட்டி பெறலாம்

23. 1) ஒவ்வொரு மாதத் தொடக்கத்தில் எடுத்திருந்தால்
 $2500 \times 12 = 30000 \times 4/100 \times 6.5/12 = 650$

2) ஒவ்வொரு மாத இடையில் எடுத்திருந்தால்
 $2500 \times 12 = 30000 \times 4/100 \times 6/12 = 600$

3) ஒவ்வொரு மாத இறுதியில் எடுத்திருந்தால்
 $2500 \times 12 = 30000 \times 4/100 \times 5.5/12 = 550$

24. மொத்தக் கடனாளிகள் கணக்கு

விவரம்	தொகை	விவரம்	தொகை
இருப்புக்/கொ	130000	ரொக்க க/கு	420000
விற்பனை க/கு	540000	உள்ளிருப்பக்க/கு	35000
		வாராக்கடன்க/கு	15000
		இருப்புக்/இ	200000
	670000		670000

மொத்த விற்பனை = ரொக்க விற்பனை + கடன் விற்பனை
 $460000 + 540000 = 1000000$

அனைத்து கேள்விகளுக்கும் விடையளி: $3 \times 5 = 15$

25 அ) தொடக்க முதல் கணக்கிடுதல்

பொறுப்புகள்	தொகை	சொத்துக்கள்	தொகை
கடனீந்தோர்	130000	ரொக்கம்	80000
வங்கி கடன்	140000	சரக்கிருப்பு	180000
		கடனாளிகள்	90000
முதல்	250000	பொ.இயந்திரம்	170000
	520000		520000

இறுதி முதல் கணக்கிடுதல்

பொறுப்புகள்	தொகை	சொத்துக்கள்	தொகை
கடனீந்தோர்	195000	ரொக்கம்	90000
வங்கி கடன்	105000	சரக்கிருப்பு	140000
		கடனாளிகள்	200000
முதல்	300000	பொ.இயந்திரம்	170000
	600000		600000

இலாப நட்ட அறிக்கை

இறுதி முதல்	300000
கூட்டுக:- எடுப்புகள் (2500×12)	30,000
	330000
கழிக்க:- கூடுதல் முதல்	50000
சரிக்கட்டப்பட்ட இ.முதல்	280000
கழிக்க:- தொடக்க முதல்	250000
இலாபம்	30000

25 ஆ) கூட்டாளிகளின் முதல் க/கு

விவரம்	மன்னன்	சேகவன்	விவரம்	மன்னன்	சேவகன்
எடுப்பு	40000	35000	இக்/கெ	200000	175000
எடு.வட்	1000	500	லாபம்	21000	16500
இக்/இ	210000	169000	முமீவட்	12000	10500
			ஊதியம்	18000	
			கழிவு		2500
	251000	204500		251000	204500
			இக்/கொ	210000	169000

26 அ) திருச்சி கல்வியியல் பெறுதல் செலுத்தல் கணக்கு

பெறுதல்கள்	தொ	செலுத்தல்கள்	தொ
இருப்பு கீ/கொ		முதலீடு செய்தது	80000
கை ரொக்கம்	20000	மதிப்பீட்டியம்	3000
சந்தா பெற்றது	10000	தணிக்கை கட்ட	2000
நன்கொடை	80000	பொதுச்செலவுகள்	7000
பா.கா.பெ.வாடகை	12000	அஞ்சல் செலவு	1000
அறைகலன் விற்பது	5000		
		இருப்பு கீ/இ	
		ரொக்கம்	34000
	127000		127000

26 ஆ) திருச்சி மனமகிழ்மன்றம் வருவாய்செலவினக் கணக்கு

செலவுகள்	தொகை	வருமானம்	தொகை
வாடகை	2800	பங்காதாயம் பெற்	27600
செயலர்	15000	ப.செய்தித்தாள் வி	3000
மதிப்பீட்டிய			
தபால் செலவுகள்	1700	உறுப்பினர் சந்தா	31000
பொதுச்	4350	பா.பெட்டக வாடகை	8000
செலவுகள்			
அச்ச ம எழுது	45000	முதலீடுகள் மீது	1250
		வ	
தணிக்கை கட்டண	5000	அறைகலன் லாபம்	600
		பற்றாக்குறை	2400
	73850		73850